இணைப்பு—VI

[655ம் பக்கத்திலுள்ள உடுக்குறியிடாத வினா எண். 560-க்கான விடையைக் காண்க.]

வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை.

1977–78, 1978–79 ஆம் ஆண்டுகளில் சென்னை நகரில் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை, கோட்ட எண், குடியிருப்புகளின் மதிப்பீட்டுத் தொகை ஆகிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:—

வரிசை எண்ணும், திட்டப் பகுதியின் பெயரும்.	மாநகராட்சி வட்ட எண்.	எண்ணிக்கை.	திட்ட மதிப்பீட்டுத் தொகை.
(1)	(2)	(3)	(4)
			(ரூபாய் இலட்சத்தில்)
1977–78ல் கட்டி முடிக்கப்பட்டவை:—			
1. சத்தியவாணிமுத்து நகர்	58	80	8.24
2. ராதாகிருஷ்ணபுரம்	60	24	2·35
3. வேம்புலியம்மாள் கோவில்	62	144	15·36
4. வாலஸ் கார்டன்	71	8	0·91
5. சைவ முத்தைய முதலி தெரு	76	40	3·88
6. பப்பு மஸ்தான் தர்கா	79	168	13·34
7. குயில் தோட்டம்	94	64	6·21
8. பல்லக்கு மானியம்	96	64	5·08
9. விசாலாட்சி அம்மாள் தெரு	97	64	6.45
10. ராமகாமத்புரம்	102	32	3·83
11. மாம்பலம் ஏரிக்கரை	109	208	29·74
12. ஜாபர்கான் பேட்டை	118	152	11·55
மொத்தம்.		1,048	106·94

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS

1979 நவம்பக் 7]

வரிசை எண்ணும் திட்டப் பகுதியின் பெயரும்.	மாநகராட்சி வட்ட எண்.	எண்ணிக்கை.	திட்ட மதிப் பீட்டுத் தொகை.
(1)	(2)	(3)	(4)
			(ரூபாய் இலட்சத்தில்.)
1978–79ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டவை:—			
1. கிழக்கு கல்லறைச்சாலை	10	460	35·46
2. சேனியம்மன் கோயில்	22	220	16·92
3. மீனவர் காலனி	23	40	3.80
4 பச்சைக்கல் வீராசாமி தெரு	56	640	49·06
5. வடக்கு மாடவீதி	54	100	7.71
6. ஷெனாய் நகர் நீச்சல்குளம்	62	260	20·00
7. கருமாங்குளம்	63	24	2·72
8. ஓசான் குளம்	64	256	28·65
9. டாக்டர் சந்தோஷ் நகர்	68	48	5·66
10. பப்பு மஸ்தான் தர்கா	79	120	12·00
11. அயோத்தியா குப்பம்	90	40	3.67
12. நாட்டான் தோட்டம்	92	250	24·90
13. மசூதித் தெரு	95	100	7.92
14 பிள்ளையார்கோயில்தோட்டம்	96	480	42.83
15. சீனிவாசபுரம்	99	224	17·65
16. ராமகிருஷ்ணாபுரம்	102	40	3·46
17. பிருந்தாவனம்	116	66	5·20
மொத்தம்.	..	3,368	287·61

சட்டமன்றப் பேரவை TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS